

Tamil Murli Quiz 27-01-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள்](#) மற்றும் [பழைய வினாடி-வினா.abc](#)

Q.1) **சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:**
தந்தையை லிபெரடர் என்று ஏன் அழைக்கிறோம்?

- A. ☐ தந்தை நம்மை இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கிறார்
- B. ☐ தந்தை நம்மை முள் காட்டிலிருந்து விடுவிக்கிறார்
- C. ☒ தந்தை நம்மை துக்கத்திலிருந்து விடுவிக்கிறார்
- D. ☐ தந்தை நம்மை தேக அபிமானதிலிருந்து விடுவிக்கிறார்
- E. ☐ Option 1
- F. ☐ Option 2
- G. ☐ Option 3
- H. ☐ Option 4

Q.2) **சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்**
ராஜ்ய பதவி அடைபவர்களுடைய அடையாளம் என்ன?

- A. ☐ அவர்கள் ஆத்மா அபிமானிகளாக இருப்பர்
- B. ☐ அவர்கள் தந்தை மேல் மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள்
- C. ☒ அவர்கள் சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்கும்
- D. ☒ அவர்களுடைய நடையுடை பாவனையே தனிப்பட்டதாக இருக்கும்

Q.3) **கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்**
பதீத பாவனன் தந்தையை நினைவு செய்வதால் தான் _____ ஆவீர்கள் .

- A. ☐ சக்திசாலி
- B. ☐ ஆத்மா அபிமானி
- C. ☒ பாவனமாக
- D. ☐ மாஸ்டர் ஞான சாகர்.

Q.4) **சரியா தவறா என்று குறிக்கவும்**
பக்தி மார்கத்தில் நாம் ஆத்மா ஆவோம், நமது தந்தை நிராகாரமானவர் ஆவார் என்பது தெரியாமல் இருந்தது

- A. ☒ சரி
- B. ☐ தவறு

Q.5) **சரியான விடைகளை பொருத்துக**

	Choice	Match
A	ஆத்மா சிறிய நட்சத்திரம் போல உள்ளது என்பதை அனைவரும் தெரிந்திருக்கிறார்கள்	ஆனால் ஆத்மாவில் 84 பிறவிகளின் பார்ட் பொரிந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது
B	சாந்தி தாமம் நம்முடைய உண்மையான வீடு	அது நமது ஆண்மீகத்தந்தையின் வீடும் ஆகும்
C	பாவனம் ஆவதற்காக தந்தை கூறும் யுக்தி	பகவான் காட் பாதரை நினைவு செய்யுங்கள் என்ற யுக்தி
D	தந்தை அவசியம் வருகிறார். அதனால் தான்	அவரது ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்
E	தந்தை உயருள்ள விதை ஆனா காரணத்தினால்	மரம் அல்லது நாடகத்தின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் அவரிடம் உள்ளது
F	நம் ஆத்மா கர்ம யந்திரங்களின் மூலமாக ஞானம் கேட்கிறது	அதேபோல தந்தை கூட கர்ம யந்திரங்களின் மூலமாக இந்த ஞானத்தை புரிய வைக்கிறார்

- Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்
தந்தை நேரடியாக வந்து மீதத் தருகிறார். இதில் பிரேரணை(தூண்டுதல்) என்ற விஷயமோ கிடையாது. பிறேரையினால் எதுவுமே ஆவதில்லை.
- A. ☒ சரி
B. ☐ தவறு
- Q.7) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
மனிதர்கள் எது தெரியாத காரணத்தால் தேக அபிமானத்தில் வந்து பேசுகிறார்கள்?
- A. ☐ ஆத்மாவில் தான் சன்ஸ்காரம் உள்ளது என்பது தெரியாததால்
B. ☐ ஆத்மாவில் தான் 84 சக்கரத்தின் நாடகம் பதிவாகி உள்ளது என்பது தெரியாததால்
C. ☐ ஆத்மா தான் உயர்ந்தது என்பது தெரியாததால்
D. ☒ ஆத்மா தான் உறுப்புக்களின் மூலமாக பேசுகிறது, கேட்கிறது என்பது தெரியாததால்
- Q.8) சரியா தவறா என்று குறிக்கவும்
தர்ம ஸ்தாபகர்களுக்கு தூய்மையின் கிரீடத்தை காண்பிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தூய்மை அவர்களது நேரம் வரையும் தான் இருக்கும். பிறகு தூய்மை இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்.
- A. ☒ சரி
B. ☐ தவறு
- Q.9) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
எல்லாவற்றையும்விட பெரிய சேவை எது என்று பாபா கூறுகிறார்?
- A. ☒ குழந்தைகள் ஒருவருக்கொருவர் சிவபாபாவின் நினைவூட்டிக்கொண்டே இருப்பதை
B. ☐ இந்த பதீத உலகை பாவனமாக மாற்றுவதை
C. ☐ துக்கத்திலிருக்கும் ஆத்மாக்களை துக்கத்திலிருந்து வெளிவர வழி கூறுவதை
D. ☐ நரனிலிருந்து நாராயணனாக மாற்ற சத்யா நாராயணனின் கதையை சொல்வதை
- Q.10) இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
ஆம் ஐயா ! என்று கூறி சகயோகதின் கையை நீட்டுவது என்றால் _____
அணிந்து கொள்வது ஆகும்.
- A. ☐ மரியாதை எனும் மாலையை
B. ☐ வெற்றியின் மாலையை
C. ☒ ஆசிகளின் மாலையை
D. ☐ தந்தையின் பலமடங்கு உதவி எனும் மாலையை